Registered Office: "Maithri"
132, Cathedral Road.

132, Cathedral Roa Chennal 600 086.

India.

CIN: L63011TN2004PLC054948

Rane Brake Lining Limited



Tel: 91 44 2811 2472

URL: www.ranegroup.com

//Online Submission//

RBL/SE/37/2020-21 October 16, 2020

BSE Limited	National Stock Exchange of India Ltd.
Listing Centre	NEAPS
Scrip Code: 532987	Symbol: RBL

Dear Sir / Madam,

Sub: Newspaper publication of Unaudited Financial Results - Regulation 47 of SEBI LODR

We hereby enclose copies of extract of the unaudited financial results of the Company for the quarter and half-year ended September 30, 2020 (UFR) published on October 16, 2020, in the newspapers, viz., 'Business Standard' (English) and 'Dinamani' (Regional language).

We request you to take the above on record and note the compliance under relevant provisions of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI LODR).

Thanking you.

Yours faithfully,

For Rane Brake Lining Limited

Venkatraman Secretary

Encl: a/a

within the group about the fea-

sibility of restoring Article 370.

getting the parties to speak

from the same script itself will

be difficult. Former Union min-

ister Omar Abdullah has said

he believes promising restora-

tion of status quo would be

"tokenism" and "appease-

ment". Congress, too, is divided on whether it can be reversed.

before the overground political

forces is to organise themselves

in protests. The second chal-

lenge is to decide whether to

participate in elections, at wha-

emerges from Thursday's

meeting is this. Those who said

that the presidential order of

hollowing out Article 370

would be met with universal

anger and a sense of humilia-

tion in the valley were not

are in Supreme Court, which is

hearing cases on the legality of

the revocation itself. Most of

these groups believe that the

formation of an alliance.

however loose, to demand

restoration of Article 370 will

strengthen their case in court.

Several civil rights groups

wrong," Kumar said.

"The one big point that

tever level they are held.

The biggest challenge

6 J&K parties team Edition: All editions
Date of publication: October 16, 2020

ESSION OF INTEREST

Prly known as Sesa Sterlite Ltd), a subsidiary of Vedanta of the world's leading diversified natural resource productions and the standard of the world's leading diversified natural resource productions and the standard of the world's leading diversified natural resource productions and the standard of the world's leading diversified natural resource productions and the standard of the world's leading diversified natural resource productions and the standard of the world's leading diversified natural resource productions and the standard of the world's leading diversified natural resource productions and the standard of the world's leading diversified natural resource productions. special status restoration

Newspaper: Business Standard

ri Lanka . Vedanta is a leading producer of Oil & Gas, Zinc Lead, Silver, Copper, Iron Ore, Aluminium and Commercial power.

for Sale of Scrap

Visit www.vedantalimited.com

VEDANTA LIMITED

(Formerly known as Sesa Sterlite Limited) Sesa Goa Limited)

REGISTERED OFFICE: 1st Floor, 'C' wing, Unit 103 Corporate Avenue, Atul Projects, Chakala, Andheri (East), Mumbai 400093, Maharashtra

for Sale of Al. Dross, E-waste Scrap, Used battery scrap, Used oil scrap, Mix packing scrap, Mix Ms Scrap, Wooden Scrap, Jumbo bag scrap (GPL, Vizag) and other miscellaneous scrap items.

Vedanta limited which is the leading producer of Alumina, Aluminium and Commercial Power in India invites Expression of Interest for E-Auction/Tender

: 16.10.2020 to 21.10.2020 (working hours)

Last Date of submitting Tender/CMD: 21.10.2020 (up to 5.00 PM) F-auction Date . 22 10 2020

The Interested parties may contact on below mentioned number

Phone: - 09831448506, 09437284458

Vedanta Limited Phone: - 9178460024, 9937059422

बैंक ऑफ़ बड़ीदा

www.bankofbaroda.in

Bank of Baroda invites proposals for 1) RFP for procurement of RHEL Premium/Standard Service

Level Support and HA Add-On Functionality.

2) Tender for Procurement of LTO Tapes. Details are available under Tenders section on Bank's website:

www.bankofbaroda.in. "Addendum", if any, shall be issued on Bank's website under tenders section i.e. on www.bankofbaroda.in. Bidder should

refer the same before final submission of the proposal. Last date for submission of RFP Sr. no. 1 will be 6th

Last date for submission of RFP Sr. no. 2 will be 26th October 2020

Chief General Manager Place: Mumbai Date: 16.10.2020 (IT Operations)



Coromandel International Limited

Tel No.: 040 66997000/7300/7500; Fax: 040 27844117; CIN: L24120TG1961PLC000892 E-mail: investorsgrievance@coromandel.murugappa.com Website:www.coromandel.biz

NOTICE

Pursuant to Regulations 29 and 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, notice is hereby given that a meeting of the Board of Directors of the Company will be held on Monday, November 2, 2020 to, inter alia, to consider and approve Un-audited Financial Results of the Company for the guarter and half year ended September 30, 2020

Notice is also available on the Company's website at www.coromandel.biz and on the website of Stock Exchanges at www.bseindia.com and www.nseindia.com.

For Coromandel International Limited

Rajesh Mukhija Secunderabad Sr. Vice President-Legal & Company Secretary October 14, 2020

www.bankofbaroda.in

बेंक ऑफ़ बड़ीदा Bank of Baroda

RECRUITMENT NOTICE

Bank of Baroda, India's International Bank is looking for ualified and experienced human resources for the below

oin India's international Bank for a challenging career and ecome a part of its Growth journey

A) Product Managers for the Cash Management Department B) Project Managers/Associate - Smart Cities for the Digital

Sn	Name of the Post	Vacancy
1	Vice President-Product Manager- Cash Management	01
2	Assistant Vice President- Product Manager- Cash Management	01
3	Project Manager – Smart Cities	01
4	Project Associate – Smart Cities	01

Terms of Engagement:

Contractual engagement for a period of 3 years, extendable at the option of the Bank. The compensation would be based on experience and suitability of the candidate/s and will not be a limiting factor for the right candidate.

Eligibility criteria:

Interested candidates are advised to visit the Bank's website www.bankofbaroda.in (Career Page) -> Current Opportunities

The last date of submission of the application is 5th November, 2020 (23:59 hours).

Place: Mumbai

GENERAL MANAGER - HRM

We only provide platform, won't appear before Delhi Assembly panel, FB tells SC court that Delhi panel's proceedings were anything leading to any social issue,

Announce formation of People's Alliance for Gupkar Declaration

J&K National Conference President Farooq Abdullah at a

conference with son Omar, PDP President Mehbooba Mufti

resolution of Kashmir issue further participation in the

political process: neither about

the possibility of taking part in

local body elections that are

likely to be held first; nor, sig-

nificantly issuing a boycott call.

Radha Kumar said the coming

together of the group itself was

a major step forward. "As far as

restoration of Article 370 is con-

cerned. I don't think the central

government will be inclined

towards it. On the other hand,

some people have floated the

idea of adding another section

to Article 371 of the constitution

by which some rights that J&K

enjoyed might be restored,"

Former central interlocutor

after meeting of signatories to Gupkar declaration

and all the stakeholders should

The meeting was a follow-

so called because it was

up of the Gupkar declaration

signed by six mainstream

parties at the Abdullah res-

idence on Srinagar's Gupkar

Road on August 4 last year, a

day before Article 370 was

revoked. The declaration

"unanimously resolved that

signatories would be united in

their effort to protect and

defend the identity, autonomy,

and special status of J&K

The group made no com-

ment about the nature of Kumar said.

against all attacks".

be taken on board."

Bengaluru, 15 October

New Delhi, 15 October

estoration of Article 370

as it applied to Jammu

& Kashmir prior to

August 5, 2019, is the principal

demand of representatives of

six J&K political parties — bit-

ter adversaries on the ground who met at former chief

minister Farooq Abdullah's residence in Srinagar on Thursday

and announced the formation

the People's Alliance for

Gupkar Declaration to start a

movement towards that aim.

Abdullah's promise as he made

a short but terse statement,

with Mehbooba Mufti of the

Peoples Democratic Party

Chairman Sajad Lone, People's

Movement leader Javaid Mir.

and CPI(M) leader Mohammad

Yousuf Tarigami were among

those who attended. The state

unit of the Congress

announced it could not be

present because of a medical

natories will also fight for the

rights of Ladakh. "We also want

that the steps be taken for the

Abdullah said the sig-

Conference

(PDP) by his side.

People's

emergency

"We will meet again" was

The Supreme Court (SC) on Thursday extended the relief granted to Facebook India and Ajit Mohan, its vice-president and managing director, at its previous hearing from appearing before a Delhi Assembly panel till the next hearing, scheduled for December.

The matter pertains to a petition filed by Facebook India and Mohan, challenging the summons issued by Delhi Assembly's Committee on Peace and Harmony, which is probing the social media giant's alleged failure to track down hate speech during the Delhi riots that took place in February.

'without jurisdiction" as the issue pertained to law and order. Solicitor General Tushar Mehta sub-

mitted before a Bench of Justices S K Kaul and Dinesh Maheshwari that "public order and police are not within the domain of the Delhi Legislative Assembly and therefore this proceeding is without jurisdiction." The Bench posted the matter for arguments on December 2.

"Facebook asserted that it will not appear before the Delhi Assembly's panel," said Sumit Kochar, a corporate commercial lawyer and transaction advisory partner at Dolce Vita Trustees. "It said there is no meaning of summoning Facebook as a witness as it only provides Meanwhile, the Centre told the apex a social media platform and doesn't write

hence, summoning Facebook for any proceeding is futile.'

Facebook did not comment on the development. Senior advocate representing Mohan had mentioned that the right to freedom of speech and expression under Article 19(1)(a) of the Constitution includes the right to not speak.

The Delhi Assembly in a counterclaim submitted earlier had mentioned that the witness (Facebook) cannot claim his right to silence or to be let alone in response to the summons to depose before a lawful committee of empowered legislation. It had said the right to remain silent is not a fundamental right except when the person is an accused under Article 20 of the Constitution.

▶ FROM PAGE 1

Air India...

The deadline to bid —currently October 30 — is likely to be extended by two more

equity. But under the current disinvestment rules, a negative bid isn't allowed. So, a prospective bidder had to take over the debt amount. The changed rule means the bidders can quote a combined value, based on equity and debt. The highest one to quote that will win the bid. The proceeds from the bid can be used to retire whatever debt remains on the books of the company," said a government official aware of

₹29,464 of the company's debt has already been transferred to a special purpose vehicle (SPV).

Along with this key change, bidders will also be promised more flexibility on how to deal with human resources and assets in the later stage of bidding if the aviation sector's condition is further worsened by the pandemic.

"Submission of expression of interest is only the first stage of the bidding process. By the time an entity submits a financial bid, it will be clear whether there is a

9

7

8

6

9 8 3

6

2

3183

3

6

2

8

5

Very easy:

Solution

tomorrow

HOW TO PLAY

Fill in the grid so

that every row,

every column

and every 3x3

box contains

the digits 1 to 9

5 8

BS SUDOKU

9 5

3

4

SOLUTION TO #3182

1 4 6 9 8 2 3 7 5

7 9 2 3 4 5 6 1 8

3 6 7 4 9 8 2 5 1

8 2 5 6 3 9 1 4 7

7 9 2 5 1 8 3 6

5 8 1 2 3 7 6 4

8

9

the matter said. Since the scenario of have been laid down. These are for the upside or downside is not clear, more inconvenience, the use of electricity for "Air India's equity value is negative. relaxations in terms of workforce and the meter. But people figure out how to assets have been put off he pointed out gamify the system

> What are the checks and balances in place to ensure the sanctity of raw data and final numbers?

outliers in the data. If there are 10 channels in time spent at a certain time or at the scientists look at it. Every week there are a lot of outliers - many legitimate. Then there are errant homes which have been penetrated. Ratings are a currency for the

₹32,000-crore television ad business, not for content and broadcasting. Advertisers need stability of data. So if things are fluctuating wildly, we investigate.

A statistical process determines every subscriber (to our data) signs authorities because they (gendifficult. Infiltration means you are breaking the end-user licence which lists four levels of offence and the punishment for each. This varies from penalties to suspension of rating and termination of mem-

Why is there this popular tampered with?

is near which will mean a sudden recovery

'Outside of...'

We are statistically built, so we look for

in a genre and there is anomaly – increase usual time or new audiences from different clusters come — we are alerted. Many times, it is a normal thing. For instance, during the lockdown, non-prime time viewing grew, or if a channel has, say, a James Bond film festival, you binge-watch. But if there are unusual spikes, we investigate. The algorithm picks it up; the data

> where the boxes are placed. Also, an end-user licence agreement. We have filed police complaints across many states. These are usually local complaints, but these can be filed only if there is evidence. Usually, we get no support from uinely) have other priorities. We have been trying to criminalise the breach of a panel home, but it is agreement. Plus, replacing a panel home is an expensive process. Who pays for it? Then there is a disciplinary process (on our website), bership. So far, there has been action only up to level two.

perception that ratings are

The perception is among people in do the borrowing.

second wave of the pandemic or a vaccine the media business. We are measuring the mass and the popular in India, and we give of air travel," a second official briefed on incentives to these homes on norms that

> Can BARC choose to only measure genres like entertainment, for which the sample is statistically stable? Can the suspension of ratings for news be permanent?

There is a social value to news that cannot be ignored. That is why the revenue share of news is more than 8 per cent (which is its share of total television viewership. Usually revenue share is proportionate to share of viewership).

Fading stimulus...

The hopes of the US Congress passing a stimulus package waned after Treasury Secretary Steven Mnuchin on Wednesday said something done on the stimulus package before the election and executing on that would be difficult.

"A deal before the elections seems unlikely, and investors are worried," said Andrew Holland, chief executive officer, Avendus Capital, Alternate Strategies.

The rising pandemic cases in Europe added to investor worries. Infections in Germany and Italy are rising, and several countries have imposed stricter measures to contain the disease. Stalled vaccine trials and Brexit clouds also affected sentiment. Both overseas as well as domestic investors were sellers in Thursday's trade. The former sold shares worth ₹604 crore, while the latter yanked out ₹808 crore.

Centre to borrow...

However, a senior finance ministry official said: "It is the Centre that is facilitating the states' borrowing. This helps the states ... the yield may be lower."

Despite a lack of consensus on the issue in the Council meeting, the finance ministry initiated the borrowing process for 21 states that had picked the option of borrowing up to ₹1.1 trillion. Under this option, the principal and interest will be repaid via compensation cess, which has now been extended beyond June 2022.

Punjab Finance Minister Manpreet Singh Badal wrote Union Finance Minister Nirmala Sitharaman in August, saying many members (of the GST Council) had stated borrowing by the states might be costlier by 50-150 basis points. West Bengal Chief Minister Mamata

Banerjee, in her letter to Prime minister Narendra Modi, had urged the Centre to

Regd Office-No 33, 48th Street 9th Avenue Ashok Nagar, Chennai-83. Website:www.belstar.in

(Formerly known as Belstar Investment and Finance Private Limited) CIN-U06599TN1988PLC081652

BELSTAR MICROFINANCE LIMITED

UNAUDITED STATEMENT OF FINANCIAL RESULTS FOR THE HALF YEAR ENDED SEPTEMBER 30, 2020

(All amounts are in Millions of Indian Rupees, unless otherwise stated)

SI. No.	Particulars	For the half year ended 30 September 2020	For the half year ended 30 September 2019	For the period ended 30 September 2020	For the year ended 31 March 2020
		(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)
(1)	Total Revenue from operations	2,485.35	2,342.38	2,485.35	4,993.60
(II)	Other Income	5.55	5.69	5.55	13.87
(III)	Total Income (I + II)	2,490.90	2,348.07	2,490.90	5,007.47
(IV)	Total Expenses (IV)	2,106.48	1,655.56	2,106.48	3,675.02
(V)	Profit/(loss) before tax (III- IV)	384.42	692.51	384.42	1,332.45
(VI)	Tax Expense:	88.59	183.20	88.59	342.46
(VII)	Profit/(loss) for the period	295.83	509.31	295.83	989.99
(VIII)	Other Comprehensive Income (A + B)	(7.88)	9.98	(7.88)	(1.15)
(IX)	Total Comprehensive Income for the period	287.95	519.29	287.95	988.84
(X)	Earnings per equity share				
	Basic (Rs.)	7.88	13.57	7.88	26.39
	Diluted (Rs.)	7.88	13.57	7.88	26.39

The above results for the half year ended September 30, 2020 have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on October 15, 2020, in accordance with the requirements of Regulation 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ('Listing Regulations').

2. The Company operates in a single business segment i.e. lending to customers, having similar risks and returns for the purpose of

Ind AS 108 on 'Operating Segments'. The Company operates in a single geographical segment (i.e. domestic.) 3. Previous period figures have been regrouped/reclassfied wherever necessary to conform to current period presentation

For and on behalf of the Board of Directors of Belstar Microfinance Limited (Formerly known as Belstar Investment and Finance Private Limited)

Place: Chennai Date: October 15,2020 Dr Kalpanaa Sankar Managing Director

RANE BRAKE LINING LIMITED

"MAITHRI", 132, Cathedral Road, Chennai - 600 086. Visit us at: www.ranegroup.com

791.50

14.57

14.57

791.50

9.42

9.42

791.50

5.86

5.86

791.50

18.68

18.68

Particulars 30.09.2020 30.09.2019 30.09.2020 30.09.2019 (Unaudited) (Unaudited) (Unaudited) (Unaudited) Total income from operations (net) 10.768.30 11.205.02 14.885.96 23.096.71 Net Profit / (Loss) for the period (before Tax and Exceptional items) 1,666.46 670.99 1,831.41 Net Profit / (Loss) for the period before tax (after Exceptional items) 1,666.46 893.57 670.99 1,831.41 Net Profit / (Loss) for the period after tax (after Exceptional items) 1.153.44 745.62 1,478.68 464.11 Total Comprehensive Income for the period [Comprising Profit /(Loss) 1.159.69 742.88 485.38 1.428.05

(b) Diluted

(a) Basic

Equity Share Capital

Earnings Per Share (of Rs.10/- each)

The above is an extract of the detailed format of Unaudited Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Unaudited Financial Results are available on the Stock Exchange websites; www.bseindia.com and www.nseindia.com and on the Company's website-www.ranegroup.com 2. The above financial results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective

meetings held on October 15, 2020. The statutory auditors have carried out a limited review of these financial results. 3. The Company's operations for part of the half year ended September 30, 2020 were suspended on account of the lockdown announced by the Government of India consequent to the outbreak of COVID-19 pandemic. The results for the half year are, therefore, not comparable with those of the previous periods.

4. The Company has assessed the impact of COVID-19 on its financial statement based on the internal and external information upto

the date of approval of these financial statements and expect store cover the carrying amounts of intangible assets, trade receivable, inventories and other financial assets. The Company will continue to monitor future economic conditions and update its 5. The Board of Directors in its meeting held on October 15, 2020 approved the Buy-back of fully paid-up equity shares of Rs.10/- each of the Company, for a price not exceeding Rs. 825.00/- per equity share ("Maximum Buy Back Offer Price"), for an aggregate

amount not exceeding Rs. 22 Crores ('Maximum Buy Back Offer Size'), being less than 10% of the aggregate of the Company's

paid-up equity share capital and free reserves based on the audited financial statements as at March 31, 2020, from the open

market through stock exchange mechanism, in accordance with the provisions of the Companies Act, 2013 and Securities and

Exchange Board of India (Buy-Back of Securities) Regulations, 2018 as amended from time to time For Rane Brake Lining Limited L Ganesh

October 15, 2020



















for the period (after tax) and Other Comprehensive Income (after tax)







Newspaper: Dinamani Language: Tamil (Regional)

Edition: Tamil Nadu

Date of publication: October 16, 2020

ஜீயருக்கு வரவேற்பு...



சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலுக்கு வியாழக்கிழமை விஜயம் செய்த திரிதண்டி ஸ்ரீமந் நாராயண சின்ன ஜீயரை வரவேற்ற கோயில் நிர்வாக அதிகாரி ஜெயப்ரியா.

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை, அக். 15: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகு திகாண் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகள் வெள்ளிக்கிழமை (அக்.16) வெளியாகின்றன.

கடந்த 13–ஆம்தேதி நடைபெற்ற நீட்தேர்வுக்காக நாடு முழுவதும் 154 நகரங்களில் 3,842 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தமிழகத் தில் சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோ வில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய 14 நகரங்களில் 238 மையங்களில் தேர்வு நடை பெற்றது. நாடு முழுவதும் 97,433 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந் தனர். தமிழகத்தில் மட்டும் விண்ணப்பித்த 1.17 லட்சம் பேரில் 90 சதவீ தத்தினர் தேர்வில் பங்கேற்றதாக மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங் கள் தெரிவித்தன.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத இயலாமல் தவறவிட்ட மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு புதன்கிழமை (அக்.14) நடந்தது.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் https://ntaneet.nic.in என்ற இணையதள முகவரியில் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

சாலை விபதது: பசனனையல 180 'கருப்பு' பகுதிகள்

கே. வாசுதேவன்

சென்னை, அக். 15: சென்னையில் அதிகம் விபத்துகள் ஏற்படும் இடங் களாக '180 கருப்பு பகுதிகள்' (Bla ck Spots) கண்டறியப்பட்டுள்ளன. அதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஐஐடி குழு மூலம் போக்குவரத்துப் பிரிவினர் ஆய்வு செய்து வருகின்ற

நாட்டிலேயே அதிகம் விபத்து நடைபெறும் பெருநகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது**.** சென்னையில் கடந்தாண்டு 6,871 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 6,702 பேர் காயமடைந்துள் ளனர், 1,252 பேர் இறந்துள்ளனர். இந்த விபத்துகளில் உயிரிழந்த பாத சாரிகள் எண்ணிக்கை 126.

53 பெருநகரங்களில் சென்னை யில்தான் அதிக அளவில் சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. அதே வேளையில் சாலை விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் தில்லி முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந் தாண்டு நிகழ்ந்த 5,349 சாலை விபத் துளில் 1,400 பேர் மரணமடைந்துள்

நாடு முழுவதும் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 10.2 சதவீதம் சென் னையில் நிகழ்ந்துள்ளதாக காவல் துறை புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன. சென்னையில் நிகழ்ந்த விபத்துகளில் 54.9 சதவீதம் வாக னங்களின் அதி வேகத்தினாலும், 27.7 சதவீதம் கவனக்குறைவாக வாக னத்தை ஓட்டியதினாலும், 2.4 சதவீ தம் மதுபோதையினாலும் ஏற்பட்


தேசிய நெடுஞ்சாலையில் 1,349 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் ஆய்வு செய்கிறது ஐஐடி

1,502 பேர் காயமடைந்துள்ளனர், 283 பேர் உயிரிழந்துள்ளனர். மாநில நெடுஞ்சாலையில் 1,234 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 1,641 காயம டைந்துள்ளனர், 253 பேர் மரணம டைந்துள்ளனர். மாநகராட்சி உள் ளிட்ட பிற சாலைகளில் 4,288 விபத் துகள் ஏற்பட்டுள்ளன. இந்த விபத் துகளில் 3,559 பேர் காயமடைந்துள் ளனர், 716 பேர் மரணத்தை தழுவி

காவல் துறை நடவடிக்கை:சென் னையில் சாலை விபத்துகளைக் குறைக்க போக்குவரத்து போலீ ஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமு றைகளை மீறுவோர் மீது தீவிரமாக வழக்குப் பதிவு செய்கின்றனர். இத னால் 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை வேகமாக அதிகரித்து வந்த சாலை விபத்துகள் தற்போது குறைந்து வரு கின்றன.

சாலை விபத்துக்கு , தலைக்கவசம்

அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுவது, சீட் பெல்ட் அணியா மல் கார் ஓட்டுவது, அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது, மது அருந் திவிட்டு வாகனத்தை ஓட்டுவது, சிக் னலை மதிக்காமல் செல்வது, சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றுவது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் சரக்கு ஏற்றுவது, அனு மதிக்கப்பட்ட பயணிகளைவிட அதிகளவில் பயணிகளை ஏற்றுவது ஆகிய 8 விதிமுறை மீறல்கள் முக்கிய காரணங்களாக உள்ளன. இந்த விதி மீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது சம



ரசமின்றி வழக்குப் பதியப்படுகிறது. இதனால் கடந்த 2018–ஆம் ஆண் டைவிட, 2019 – ஆம் ஆண்டு 26.6 சத வீதம் வழக்குகள் அதிகமாகப் பதி யப்பட்டுள்ளன. இதில் தலைக்கவ சம் இன்றி மோட்டார் சைக்கிள் ஒட்டியவர்கள் மீதும், மதுபோதை யில் வாகனம் ஓட்டியவர்கள் மீதும் பதியப்பட்ட வழக்குகளின் எண் ணிக்கை 17 சதவீதம் அதிகமாகும்.

180 கருப்புப் பகுதிகள்: போக்கு வரத்துவிதிமுறைமீறல்தொடர்பாக வழக்குகளைத் தீவிரமாகப் பதிந்து வரும் நிலையில், போக்குவரத்து போலீஸார் ஒவ்வொரு விபத்துக் கான காரணத்தையும் ஆராய்ந்து, அது குறித்தான தகவல்களையும் சேகரிக்கின்றனர். இவ்வாறு சேக ரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்ப டையில், சென்னையில் அதிகமாக விபத்து ஏற்பட்ட 180 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, கருப் புப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்

இடத்தில் பொதுவாக ஓர் தொடர்ச்சியாக 5 விபத்துகள் ஏற் பட்டாலோ, அல்லது 3 ஆண்டுக ளில் ஒரே இடத்தில் ஏற்படும் விபத் துகளில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தோலோ, இறந்தாலோ அந்த இடம் கருப்புப் பகுதியாக காவல்துறையினரால் அறிவிக்கப்ப

சென்னையில் 2019–ஆம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துகளும் அதற்கான காரணங்களும்

காரணங்கள்	விபத்துகள்	காயமடைந்தவர்கள்	இறந்தவர்கள்
அதிவேகம்	3043	2651	668
மதுபோதையில்			
வாகனம் ஓட்டியது	438	469	49
கவனக்குறைவாக			
வாகனம் ஓட்டுதல்	645	830	136
ஓட்டுநர்கள் சோர்வு,			
உடல்நலக்குறைவு	937	890	216
வாகனக் கோளாறு	434	483	48
மோசமான சாலை	104	5	5
வாகனங்களை			
சாலையில்			
நிறுத்தியதால்	42	40	26

ஐஐடி நிபுணர் குழு: இதன் அடிப் படையில், சென்னையில் தொடர்ச் சியாக விபத்துகள் ஏற்படும் பகுதிக ளும் கருப்புப் பகுதிகளாக அறிவிக் கப்பட்டுள்ளன. இப் பகுதிகளில் சாலைகளில் உள்ள குறைபாடுகள், சாலை கட்டமைப்பில் உள்ள தவ றுகள், சாலையை சுற்றியுள்ள கட்ட டங்களில் உள்ள தவறுகள்,சிக்னல் தவறுகள், பாதசாரிகளுக்கு சரியான நடைபாதை இல்லாதது உள்ளிட்ட தவறுகளையும், குறைகளையும் கண் டறியும் வகையில் சென்னை போக் குவரத்துப் பிரிவு சார்பில் இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (ஐஐடி) நிபுணர் குழு 180 இடங்களில் ஆய் வுப் பணியை தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையர் என்.கண் ணன் கூறியது:

ஐஐடி நிபுணர் குழுவின் ஆய்வுப் பணி 25 இடங்களில் முடிவடைந் துவிட்டது. மீதியுள்ள பகுதிகளில் ஆய்வுப் பணி துரிதப்படுத்தப்பட் டுள்ளது. இந்த ஆய்வுப் பணி முழு மையாக முடிவடைந்த பின்னர், ஆய்வு முடிவு அறிக்கையாக தயார் செய்யப்படும். இதில் ஒவ்வொரு இடத்திலும் உள்ள குறைபாடு கள், பிரச்னைகள் குறித்து அந்தந்த சாலையைப் பராமரிக்கும் துறைக்கு ஐஐடியின் அறிக்கை அனுப்பப்ப டும். அந்த அறிக்கையின் அடிப்ப டையில், சம்பந்தப்பட்ட துறையி னர் பிரச்னைகளை சரி செய்வார் கள் என்றார் அவர்.

இதன் மூலம் சென்னையில் மேலும் விபத்துகளையும்,உயிரிழப் புகளையும் குறைக்கலாம் என்பதே காவல் துறையின் திட்டம்.

சென்னை மாநகராட்சியில் கட்டுப்பாட்டு பகுதிகள் 32–ஆக குறைந்தன சென்னை, அக். 15: பெருநகர ராட்சியின் தொடர் முயற்சியால் உள்ளன. பரிசோதனையை அதிக டதை அடுத்து, மொத்த பாதிப்பு

சென்னை மாநகராட்சிக்கு உள் சென்னையில் கரோனா பாதிப்பு ரித்தது மற்றும் நோய்த் தொற்றுள் எண்ணிக்கை 1 லட்சத்து 86,667– பட்ட பகுதிகளில், புதன்கிழமை குறைந்து, செப்டம்பர் மாத இறுதி ளவர்களைத் தனிமைப்படுத்து ஆக அதிகரித்துள்ளது. தொற்று (அக்.14) 57-ஆக இருந்த கரோனா யில் 10-ஆக குறைந்தன. கட்டுப்பாட்டுப்பகுதிகள்,வியாழக் கிழமை 32-ஆக குறைந்துள்ளன.

சென்னை மாநகராட்சிப் பகு தியில் மார்ச் மாதம் ஜூலை வரை யில் நோய்த் தொற்று அதிகமாக இருந்ததால், கட்டுப்பாட்டுப் பகு திகள் 600-ஐ எட்டியது. மாநக

இந்நிலையில், அக்டோபர் 10-ஆம் தேதி மீண்டும் கட்டுப்பாட் டுப் பகுதிகள் 70-ஆக உயர்ந்தன. பின்னர் வியாழக்கிழமை நிலவரப் படி 32-ஆக குறைந்தன. இதில் அதி கபட்சமாகதண்டையார்பேட்டை யில் 8 கட்டுப்பாட்டுப் பகுதிகள்

தீவிர நடவடிக்கை காரணமாகவே லட்சத்து 69,890 பேர் பாதிப்பிலி . கட்டுப்பாட்டுப் பகுதிகள் குறைந் துள்ளதாக மாநகராட்சி அதிகாரி கள் தெரிவித்தனர்.

1,148 பேருக்கு தொற்று: வியா ழக்கிழமை (அக்.15) 1,148 பேருக் குத் தொற்று உறுதி செய்யப்பட்

தல், தொடர் சிகிச்சை உள்ளிட்ட உறுதி செய்யப்பட்டவர்களில் 1 ருந்து மீண்டு வீடு திரும்பி உள்ள னர். 13,304 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கரோனா பாதிப்பால் உயிரிழந் தோரின் எண்ணிக்கை 3,473– ஆக அதிகரித்துள்ளது.

ENROLMENT NOTICE

M.S.Niranjhan a.k.a. Madras Srinivasan Niranjhan S/o. M.A.Srinivasan, aged 35, permanently residing at Old No.29, New No.50,Sir Madhavan Road, Mahalingapuram, Chennai -600034 intend having my enrolment as an advocate moved before the Bar Council of Tamil Nadu, Bar Council Buildings High Court Campus, Chennai-104. Those who have any valid objections may notify the same to the Bar Council within 10 days.

M.S.NIRANJHAN

Class Gain Giris Garg Gain Gain	(1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஏ பெருக்களத்துர் சிறப்புடுகை டுள்ளபடி பணிகளை செய்து மு சிறப்படும். 3.00 பணில ச்சைப்படும். பெருப்பட்ட ஒப்பத் ந்ததாரர்கள் முன்னினையே ஏ ப்ரூராட்சி அனுவகைத்தில் வே நத்திப் பெற்றுக் கொள்ளவைம். ச்சையைம். முன் கைப்புத் தெ ந்தப்புள்ளியுடன் இணைக்கப்படி எய் தளத்தில் பறியிறுக்கம் செய் மட்டிக்	ல பேருடிட்சில் வுக்க மூடி முற்ற மை செயல் அ தப்புள்ளிகள் ஒப்பந்தப்புள்ளி மை நேரத்தில் பணி தொடர்ட் முண்கயை 83. பேண்டுல் பே புத கொள்ளல்	ஒப்பந்தப்புள் கில் 2020-202 நிரையிட்ட ஒப் குறுவலர் அவர் தனைத்தும் அ 1 க. சுறகள் தீ 93.11.2020 தே சான இதர விம 11.2020 அன் மேலும், ஒப்பந்த ம்.	neff அறிவிட்டி 21 ஆம் ஆண்டின் பொதுநித் யந்தப்புள்ளிகள் ஒப்பந்ததா களாலோ அல்லது அவரது ன்று பிற்பகல் 3.30 மணி அர ந்றக்கப்படும். பணி தொ நக்கப்படும். பணி தொட ரங்களை அலுவலகத்தில் அ முட்பிற்பகல் 5.45 மணிக்டி	ப்பின் கீழ் கீழ்குறி ரங்களிடமிருந்து 64 அங்கீகாரம் பெற்ற எவில் அப்போது எ ச்பான ஒப்பத்தப் பகல் 3.00 மணி எ ஒறுவலக நோத்தி தன் செலுந்தி ச http://www.tem	9ப்பட்ட விவரத்தில் 4.11.2020-ஆம் தேதி நமர்களால் பெற்றுக் மருகை தந்திருக்கும் புள்ளி படிகங்களை நனர் உரிய தொகை ல் கேட்டுத் தெரிந்து டரிய ரசீது பெற்று
_	= 72.53 V.2. W	Leefaufleir	ughaf@	Obstanencyt	goussoumel	ценей органия Фолейтары
64	supplicate Count	to the same of the same of	Character Ass.)	Charma (m)	a source officement from the	month average
6L meter	பணியின் பெயர் வயுகால் மற்றும் வயுகால்		Одлен (е)	தோகை (ரூ) மதிப்பீட்டுத் தொகைவில்	படில் விலை (கூ)	was Weet

பெருங்களத்தூர் சிறப்புநிலை பேரூராட்சி

120.00 செயல் அலுவலர், பெருங்களத்தூர் சிறப்பதிலை பேரூராட்ச் கொடுத்த இ.3848 /gúuத்தப்புள்ளி/2020

0 Funding Success...

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் லிட்.,

(தமிழக அரசு நிறுவனம்) திருவள்ளூர் கிளை

எண். 86–C&D. இரண்டாவது பிரதான சாலை. அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை - 600 058. தொலைபேசி : 044-2625 7664, 2624 8644 மின்னஞ்சல் : bmtiruvallur@tiic.org Web www.tiic.org

Bior 90	
மாநில நிதிக் கழகங்ளின் சட்டம் 1951, பிரிவு 29 வ	ா கீழ், திருவள்ளூர் கிளை அலுவலகத்தில் கையகப்படுத்தப்பட்ட
கீழ்கண்ட தொழில் நிறுவனத்தின் முதன்மை ம	ற்றும் பிணையச் சொத்துக்கள் ''உள்ளது உள்ளபடியே'' என்ற
நிலையில் ஆன்லைன் ஏலம் மூலம் விற்பனைக்கா	ாக உள்ளன.
கடன் நிலுவைத்	எலக்கொக்கின்

பின் எல விற்பனை அறிவிப்ப

_					
நிறுவனத்தின் பெயர் விவரம்	கடன் நிலு தொன (30.09.2 வரை கணக்க வட்டி) (ரூப	்க 2020 கிடப்பட்ட பாயில்)	ஏலம் விடப்படும் சொத்தின் விவரம்	ஏலச்சொத்தின் குறைந்தபட்ச விலை (இலட்சத்தில்)	முன் வைப்பீடு தொகை (EMD) (ரூபாயில்)
M/s. ஜெயலஷ்மி எக்யூப்மெண்ட்ஸ் Plot No.T-301, SIDCO Women Industrial Estate,	ரு. 2,11,70,3	333/-	முதன்மை சொத்து (இயந்திரங்கள்) Machinery –l Mitsubishi High Quality Laser Machine	ரூ.151.20	ரூ.5,00,000/
S.F.No.166 part வெள்ளானூர் கிராமம்,			Machinery –II Diamond Smart XL Press Brake Machine	ரூ.26.70	ரூ.2,67,000
திருமுல்லைவாயல், சென்னை – 62 .			பிணையச் சொத்து விபரம்: நிலம் மற்றும் கட்டிடம்: திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், வெள்ளானூர் கிராமம், SIDCO Women Industrial Estate, காட்டூர், திருமுல்லைவாயல் S.F.No.166 part, Phase II Plot No.T-301-ல் உள்ள 7.41 செண்ட் நிலமும் அதில் கட்டப்பட்டுள்ள RCC கட்டிடமும் (GF:1935 sq.ft., FF:2390 sq.ft., SF: 720 sq.ft. SF-I: 1670 sq.ft.) சொத்தின் உரிமையாளர்: M/s. ஜெயலஷ்மி எக்யூப்பெண்ட்ஸ்.	ரூ.102.46	ரூ.5,00,000
மற்ற		ணித்தொகை (EMD) றும் KYC சான்றுகள் க வேண்டிய கடைசி நாள்	ஏலம் நடைபெறும் நாள் மற்றும் நேரம்		
நாள் : 17.11.2020 நேரம் : காலை 11.00 மணி		நாள் : 24.11.2020 மாலை 4.00 மணிக்கு முன் த.தொ.மு.கழகம் (TIIC) திருவள்ளூர் கிளை,		தேதி : 25.11.2020 நேரம் : காலை 11.00 மணி முதல்	

மாலை 5.00 மணி வரை சென்னை–600058 நண்பகல் 1.00 மணி வரை 1. ஏலச் சொத்தை 17.11.2020 அன்று காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பார்வையிடலாம். மேலும் டேவணித்தொகை (EMD) மற்றும் KYC சான்றுகள் 24.11.2020 அன்று த.தொ.மு.கழகம், திருவள்ளூர் கிளை அலுவலகத்தில் மாலை 4.00 மணிக்கு முன்பாக அலுவலகத்தில் சமாப்பிக்கப்பட வேண்டும். 2. ஆன்லைன் ஏலம் 25.11.2020 அன்று காலை 11.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை https://www.c1india.com என்ற இணையதளத்தில் திருவள்ளூர் கிளை அலுவலகத்தால் நடத்தப்படும். 3. ஏலக் கேட்பு நீட்டிப்பு நேரம் 5 நிமிடங்கள் ஆகும். மேலும் ஏலதாரர் எத்தனை முறை வேண்டுமானாலும் (கடைசி அதிகபட்ச ஏலக் கேட்பில் இருந்து 5 நிமிடங்களுக்குள் ஏலக்கேட்பு என்ற நிபந்தனைக்கு உட்பட்டு) ஏலம் கோரலாம். 4. கடன் நிபந்தனைகளின்படி கடன் நிலுவைத்தொகை மற்றும் இதர வகை செலவினங்கள் மீது வட்டி, கடன் கணக்கை முழுவதுமாக வசூல் செய்து முடிக்கும் வரை கணக்கிடப்படும். 5. ஏலக் கேட்புத்தொகை, ஏலச்சொத்தின் குறைந்தபட்ச விலையை விட அதிகமாக இருத்தல் அவசியம் ஆகும். மேலும் குறைந்தபட்ச அதிகரிப்பு விலை ரூ.5000/– அல்லது ரூ.5000/–்ன் மடங்காக இருத்தல் வேண்டும் 6. டேவணித்தொகையை (EMD) "The TIIC Ltd., Tiruvallur Branch", என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் வரைவு காசோலை (DD/Payorder) வாயிலாக செலுத்த வேண்டும். விருப்பமுள்ள ஏலதாரர்கள் டேவணித்தொகையை (EMD) ஏல பங்கேற்புப் படிவம் மற்றும் இதர KYC சான்றுகளுடன் இணைத்து மேற்குறிப்பிடப்பட்ட தேதிக்குள் திருவள்ளூர் கிளை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 7. ஏலத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக ஏலதாரர்கள் https://www.c1india.com என்ற இணையதளத்தில் உள்ள ஏல விதிமுறைகளை வாசித்து தெரிந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். 8. தகுதிபெற்ற ஏலதாரர்களுக்கு ஆன்லைன் ஏலம் குறித்து பயிற்சி 'M/s. C1 India Pvt Ltd, நிறுவனத்தின் மூலம் ஏல தேதிக்கு முன்பாக வழங்கப்படும். மேலும் இந்த சேவை வழங்கும் நிறுவனத்தை 'M/s. C1 India Pvt Ltd, Plot No. 301, Gulf Petrochemical Building, 1st Floor, Udyog Vihar Phase-2, Gurgaon, Haryana - 122015 India, Phone No. 0124-4302000/4302010 என்ற முகவரியிலும் அதன் சென்னை அலைபேசி எண். 9840446485 யிலும் அதன் மின்னஞ்சல் முகவரியான tn@c1india.com யிலும் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. விருப்பமுள்ள ஏலதாராகள் தாங்கள் இணைய தொழில்நுட்பம் சம்பந்தமாக முழுவதுமாக தயாராக இருப்பதை உறுதி செய்துகொண்டு ஏலத்தில் பங்கேற்க வேண்டும். ஆன்லைன் ஏலத்தின் போது ஏற்படக்கூடிய இணைய சம்பந்தமான பிரச்சனைகளுக்கு TIIC Ltd. நிறுவனமோ அல்லது "M/s. C1 India Pvt Ltd" நிறுவனமோ பொறுப்பாகாது. 9. வெற்றி பெறும் ஏலதாரருடைய டேவணித்தொகை (EMD), ஏல விற்பனை தொகையின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளப்படும். மற்ற ஏலதாரா்களின் டேவணித்தொகை (EMD) அவா்களுக்கு திருப்பி செலுத்தப்படும். டேவணித்தொகைக்கு (EMD) எந்த வட்டியும் கிடையாது. வெற்றி பெற்ற ஏலதாரா், ஏல விற்பனைத் தொகையின் 25% தொகையை (டேவணித்தொகை உட்பட) ஏலநாளுக்கு மறுநாள் மாலை **4.30** மணிக்குள் TIIC Ltd, திருவள்ளூர் கிளை அலுவலகத்தில் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை ஏலம் உறுதிசெய்யப்பட்ட 30 நாட்களுக்குள் திருவள்ளூர் கிளை அலுவலகத்தில் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் ஏலதாரா் ஏற்கனவே செலுத்திய தொகை முழுவதும் திருப்பித்தரப்பட மாட்டாது (forfeit) மற்றும் சொத்துக்கள் மறு ஏலத்திற்கு கொண்டு வரப்படும். மீதி ஏலத்தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தத் தவறிய ஏலதாரா் forfeit செய்யப்பட்ட தொகை மீதோ அல்லது ஏலச் சொத்தின் மீதோ எந்த உரிமையும் கோர முடியாது. அது சம்பந்தமான எந்த விதமான கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 10. TIIC Ltd. க்கு தெரியவராத, ஏலச்சொத்தின் மீது உள்ள மற்ற எந்த பொறுப்புகளுக்கும் (any liabilities) TIIC Ltd. பொறுப்பாகாது. 11. ஏலத்தில் பங்குபெற விரும்பும் அனைத்து ஏலதாரா்களும் கீழ்கண்ட **KYC** சான்றுகளில் சுய சான்றொப்பமிட்ட நகல்களை திருவள்ளூா் கிளை அலுவலகத்தில் சமாப்பிக்க வேண்டும். i. PAN Card, ii. Address Proof, iii. ID Proof

ஒரிஜினல் KYC சான்றுகள் சரிபார்ப்பதற்காக கிளை அலுவலகத்தில் காண்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு கிளை மேலாளா், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், **திருவள்ளூா் கிளை (**தொலைபேசி – 044–26257664) ஐ தொடா்பு கொள்ளலாம்.

இடம் : சென்னை தேதி : 15.10.2020 செ.ம.தொ. 8/934/வரைகலை/2020

வைள்ளிதோறும் **திணமணியுடன்....** வெள்ளி மணி

epaper.dinamani.com

💠 ஆண்மீகச் சிலிர்ப்பு குள்குட்ச் சிறப்பு ரும்கும் இணைந்த வண்ண இணைப்பு

ക്കാണ ധേരാന്ത്രന്,

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்,

திருவள்ளூர் கிளை



காலத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒப்பந்த ஆவணங்கள் பதிவிறக்கம் செய்ய, சயர்ப்பிக்க மற்றும் திறக்க பொதுவான நாள் மின் ஒப்பந்தப்புள்ளி பதினிறக்கம் செய்ய மற்றும் சயர்ப்பிக்கப்பட வேண்டிய கடைசி

(ii) மின் ஒப்பத்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள் மாலை 4.00 மணி முதல்

இயக்குநர், செ.மா.தொ.இ./3858/ஒப்பத்தப்புள்ளி/2020 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

தமிழ்நாடு அரசு 4.54 சதவீத தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கடன் 2023 மறுவெளியீடு ஏலத்தின் மூலம் விற்பனை செய்தல்

மாலை 3.00 மணி வரை

1. தமிழ்நாடு அரசு மொத்தம் **ரூ.1000.00 கோடி** மதிப்பிற்கு **4.54 சதவீத தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கடன் 2023** ஏலத்தின் மூலம் **மறுவெளியீடு** செய்ய முன்வந்துள்ளது. இந்தப் பிணையப் பத்திரங்கள், குறைந்தபட்சம் ரு.10,000/–க்கும் அதன் பின்னர் ரு.10,000/–ன் மடங்குகளிலும் ஏலம் விடப்படும். இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பை (கோட்டை) அலுவலகம் அக்டோபர் 20, 2020 அன்று இந்த ஏலத்தை நடத்தும்.

2. மாநில அரசின் பிணையப் பத்திரங்களை ஏலம் விடுவதற்கான பொது அறிவிக்கையின் (இணைப்பு–II)ன் திருத்தியமைக்கப்பட்ட போட்டியற்ற ஏலம் கேட்பு வசதி திட்டத்தின்படி (Revised Scheme for Non-Competitive Bidding Facility) விற்பனைக்காக அறிவிக்கப்பட்டுள்ள அந்த பிணையப் பத்திரங்களில், தகுதியுள்ள தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, ஒரு ஏலக் கேட்பிற்கு உச்சவரம்பாக அறிவிக்கப்பட்ட தொகையில் ஒரு சதவீதம் என்பதற்கு உட்பட்டு 10 சதவீதம் வரை ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் ஒரு முதலீட்டாளர் ஒரு ஏலக் கேட்பினை மட்டுமே வங்கி அல்லது முதன்மைத் தரகர் (Primary Dealer) மூலமாக சமர்ப்பிக்கலாம்.

3. ஆர்வமுள்ளவர்கள், ஏலக் கேட்பினை இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் (Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System) மின்னணு படிவத்தில் (electronic format) **அக்டோபர் 20, 2020** அன்று கீழ்க்குறிப்பிட்டுள்ள முறையில்

அ) போட்டி ஏலக் கேட்புகள் மின்னணு வாயிலாக இந்திய ரிசா்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள் சமர்பிக்கப்பட வேண்டும்.

அ) போட்டியற்ற ஏலக் கேட்புகள் மின்னணு வாயிலாக இந்திய ரிசர்வ்| வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள் சமாப்பிக்கப்பட வேண்டும்.

4. ஏலம் கேட்பவர் எதிர்பார்க்கக் கூடிய விலையினை இரண்டு தசம ஸ்தானத்தில் தெரியப்படுத்த வேண்டும். ஒரு முதலீட்டாளர் வெவ்வேறு வட்டி விகிதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டி ஏலக் கேட்பினை மின்னணு படிவத்தில் இந்திய ரிசா்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் (Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System) சமா்ப்பிக்கலாம். இருப்பினும், ஒரு நபா் கோரும் மொத்த ஏலக் கேட்புகள் அறிவிக்கப்பட்ட தொகைக்கு மேலாக செல்லக்கூடாது.

5. ஏலத்தின் முடிவுகள் **அக்டோபர் 20**, **2020** அன்று இந்திய ரிசர்வ் வங்கியின் இணைய தளத்தில் வெளியிடப்படும். ஏலம் கிடைக்கப் பெற்றவர்கள், தங்களது ஏலங்களில் தெரிவிக்கப்பட்ட பிணையப் பத்திரங்களுக்கான விலையை இந்திய ரிசா்வ் வங்கி மும்பை (கோட்டை) அல்லது சென்னையில் செலுத்தத்தக்க வகையிலான வங்கியாளர் காசோலை (Bankers' Cheque) அல்லது கேட்போலையை (Demand Draft) **அக்டோபர் 21, 2020** அன்று வங்கிப்பணி நேரம் முடிவதற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

6. இந்த அரசு பிணையப் பத்திரங்களுக்கு முறையே ஆண்டிற்கு 4.54 சதவீதத்தில் வட்டி 6 மாதத்திற்கு ஒரு முறை **ஜனவரி 08** மற்றும் ஜுலை 08 ஆகிய தேதிகளில் வழங்கப்படும். இந்தப் பிணையப் பத்திரங்கள் அரசு பிணையப் பத்திரங்கள் சட்டம், 2006 (Government Securities Act, 2006) மற்றும் அரசு பிணையப் பத்திரங்கள் ஒழுங்குமுறை விதிகள், 2007 (Government Securities Regulations, 2007) ஆகியவற்றின்படி

7. இந்த பிணையப் பத்திரங்கள் மாற்றிக் கொடுக்கத் தக்க (Ready Forward Facility) தகுதியுடையதாகும்.

8. மற்ற விவரங்களுக்கு, தமிழ்நாடு அரசின் **அக்டோபா் 15, 2020 நாளிட்ட பிரத்யேக அறிவிக்கை எண்**.513(L)/W&M-II/2020 –ஐக் காண்க.

> ச. கிருஷ்ணன் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறை, சென்னை–9.

செ.ம.தொ.**®**/932/வரைகலை/2020

Govt. of India/MHA, SSB, O/o the Commandant, 34TH BN SSB Alipurduar P.O: Matiyarkuthi, Dist: Coochbehar (W.B) NO. II/E-I/34th Bn/Estt/SRC/PF(KM)/2019/10698 Dated 03/10/2020

UIN. 13150374. Regt. No. 060480329, CT/GD K. Marisamy, S/o. Sh.K. Karunanithi, Vill-Paraikulam P.O.-Paraikulam, P.S. Thirumal, Dist- Madurai, State- Tamilnadu, PIN-625022

SUBJECT: SHOW CAUSE NOTICE UNDER RULE-21 Whereas, while posted in 34th Bn SSB you were granted 48 days earned leave w.e.f.-06/01/2020 to 23/02/2020

and after expiry of the granted leave you are overstaying from leave w.e.f. 24/02/2020 (FN) without prior

Whereas, on expiry of the said leave you failed to rejoin duties in 34th Bn. SSB and a letter has been issued vide letter No.34th Bn/SSB/Estt/SRC/PF(KMS)2019/2602 dated 05/03/2020 and No. 3485 dated-18/03/2020 at your home adderess whereas. you were directed to join your duties.

Whereas, you are overstaying leave from more than 06(Six) months without sufficient cause w.e.f-24/02/2020(FN) and despite issuance of re-joining notices you have not reported to 34th Bn.SSB.

Whereas, the Court of Inquiry under Section-74 of the SSB Act was conducted to inquire into aforesaid absence and the said Inquiry declared your said absence as unauthorised.

Whereas, Apprehension Roll was issued to concerned Police authority to apprehend you vide letter No.II/E-1/34th Bn/Estt/SRC/PF(KM)2019/7885-86 dated 04/08/2020 and No.8820-21 dated 24/08/2020. You have not reported for duty after the said declaration by the Court of Inquiry and also not surrendered or apprehended by the Police as such you are deemed to be a deserter within the ambit of Section-74 of the said Act vide No.II/E-1/34th Bn/Estt/ SRC/PF(KM)2019/9302-04 dated 04/09/2020 and the said offence is punishable under SSB Act 2007.

Whereas, in the facts and circumstances of the case, the undersigned is satisfied that your trail by Force Court for the said offence of desertion under the SSB Act is inexpedient and impracticable, and is of the tentative opinion that your further retention in the service is undesirable.

Whereas, a copy of the Court of Inquiry referred to in Para-4 above containing statements of witnesses. and

nature of allegations are annexed hereto as Annexure-1 And whereas, a Show Cause Notice was served upon you vide letter No. II/E-1/34th Bn/Estt/SRC/PF(KM)/2019/9527 Dated 11/09/2020 to submit in writing your explanation and defence in respect of above allegation by 28/09/2020 as to why action to dismiss or remove you tentatively from service for said mis- conduct should not be initiated against you under Rule-21 of the SSB Rules 2009 but you failed to file any reply within the stipulated period.

In view of above, you are hereby again called upon to submit in writing your explanation and defence in respect of above allegation by 16/10/2020 as to why action to dismiss or remove you tentatively from service for said mis-conduct should not be initiated against you under Rule-21 of the SSB Rules 2009. In case, you fail to file any reply within the stipulated period, it shall be presumed that you have nothing to put forth in your defence and action to terminate your services as proposed above within the ambit of SSB Rule-21 shall be initiated against

Sd/-03/10/2020 Commandant 34th Bn SSB, Alipurduar at H/More

ரானே பிரேக் லைனிங் லிமிடெட் CIN: L63011TN2004PLC054948

பதிவு அலுவகைம்: "மைத்ரி", 132, கதீட்ரல் சாலை, சென்னை - 600 086. Visit us at: www.ranegroup.com

செப்டம்பர் 30, 2020 முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை அறிக்கை

ரூபாய் ஸட்சத்தில 30.09.2019 30.09.2020 அன்றுடன் அன்றுடன் முடிந்த நிதி 伊维斯岛 (中华历历 விவரங்கள் menneji projencem жоритейти ўвлег і жолуштейти ўвлег gooffains. and ame general and Cammin La GULLLIA 18 10,768.30 14,885.96 23,096.71 இயக்கத்திலிருந்து மொத்த வருமானம் (net) 11,205.02 சாதாரண செயல்பாடுகளிலிருந்து வரி மற்றும் விதிவிலக்கான இனங்களுக்கு முன் லாபம் / (நஷ்டம்) 1,666.46 670.99 1,831.41 சாதாரண செயல்பாடுகளிலிருந்து வரிக்கு முன் லாபம் / (நஷ்டம்) (விதிவிலக்கான இனங்களுக்கு பின்) 1,831.41 இந்தக்காலத்திற்கான நிகர ஸாபம் / நஷ்டம் (வரி மற்றும் விதிவிலக்கான இனங்களுக்கு பின்) 464.11 1,478.68 இந்தக்காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (இந்தக்காலத்திற்கான உள்ளடக்கிய 1,159.69 742.88 485.38 1,428.05 லாபம் / (நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் விரிவான வருமானம் (வரிக்கு பின்) பங்கு மூலதனம் 791.50 791.50 791.50 பங்கு ஒன்றுக்கு வருமானம் (EPS) (ரூ.10/- வீதம்) 14.57 9.42 5.86 18.68 (அ) அடிப்படை:

குறிப்புகள்

(ஆ) நீர்த்த மதிப்பு:

 மேலே உள்ளது 2015 – ஆம் வருடத்திய SEBI அமைப்பின் ஒழுங்குமுறை விதிகளின், ஒழுங்குமுறை விதி 33 –ன்கீழ் (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) பங்குச்சந்தைகளில் தாக்கல் செய்யப்பட்ட, தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் வீரிவான வடிவத்தின் எடுபகுதி ஆகும். இந்த தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் முமு வடிவம் பங்குச்சந்தைகளின் இணையதளங்களான www.bseindia.com, www.nseindia.com மற்றும் நிறுவனத்தின் இணையதளமான www.ranegroup.com என்ற முகவரியில் கிடைக்கும் .

14.57

9.42

5.86

18.68

 மேற்கண்ட தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகள் தணிக்கைக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு, இயக்குநர்கள் குழுவினால் முறையே 2020 அக்டோபர் 15 அன்று நடைபெற்ற அவர்களுடைய கூட்டங்களில் ஓப்பதல் அளிக்கப்பட்டது. மேலும் நிதிநிலை அறிக்கை தணிக்கையாளர்களால் வரையறுக்கப்பட்ட மறு ஆய்வுக்கு உட்பட்டது. 3. கோவிட் – 19 தொற்றுநோய் தீவிர பரவல் விளைவாக இந்திய அரசு அறிவித்த பொதுமுடக்கம் காரணமாக 2020 செப்டம்பர் 30 அன்று முடிவடைந்த அரையாண்டின் ஒரு பகுதி நிறுவனத்தின் செயல்பாடுகள் நிறுத்தி

வைக்கப்பட்டன. எனவே காலாண்டிற்கான முடிவுகள் முந்தைய காலங்களுடன் ஒப்பிட முடியாது. 4. இந்த நிதிநிலை அறிக்கைகளின் ஓப்புதலுக்கான தேதி வரையிலான உள் மற்றும் வெளிப்புற தகவல்களின் அடிப்படையில் COVID–19 இன் நிதி அறிக்கையின் தாக்கத்தை நிறுவனம் மதிப்பிட்டுள்ளது மற்றும் அருவமான சொத்துக்கள், பெறத்தக்க வர்த்தகம், சரக்குகள் மற்றும் பிற நிதி சொத்துக்களை மீட்டெடுக்க எதிர்பார்க்கிறது. நிறுவனம் எதிர்கால பொருளாதார நிலைமைகளை தொடர்ந்து கண்காணித்து அதன் மதிப்பீட்டை புதுப்பிக்கும் .

5, 2020 அக்டோடர் 15 அன்று நடைடெற்ற இயக்குனர்கள் குழு கூட்டத்தில், கம்பெனியின் ரூ. 10/– தலா முக மதிப்புள்ள, முழுவதும் வழங்கப்பட்ட சமவிகித பங்குகளை, தலா ஒரு சமவிகித பங்குக்கு ரு. 825.00க்கு மிகாமல் (அதிகபட்ச திரும்ப வாங்குதல் விலை), மொத்த அடுக்கு தொகையான ரூ. 22 கோடிக்கு மிகாமல் (அதிகபட்ச திரும்ப வாங்குதல் அளவு), கம்பெனியின் செலுத்தப்பட்ட சமவிகித பங்கு மூலதனம் மற்றும் இலவச இருப்புகளின் மொத்தத்தில் 10× தறைவாக, 2020 மார்ச் 31 அன்றுள்ளபடி, தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின்படி, திறந்தவெளி சந்தையில் வாங்க ஓப்புதல் வழங்கப்பட்டது. பங்குச்சந்தை இயக்கத்தின்படி, கம்பெனிகள் சட்டம், 2013 மற்றும் பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியம் (பத்திரங்கள் திரும்ப வாங்குதல் படி) ஒழுங்குமுறை, 2018ன் அவ்வபோது திருத்தப்பட்டதன் படி.

ரானே பிரேக் லைனிங் லிமிடெடிற்காக எல். கணேஷ்

அக்டோபர் 15, 2020

சென்னை

